

தொழுகையின் பர்ளு ,வாஜிப் ,சன்னத்துகள்

தொழுகையின் விதிகளையும், சட்டங்களையும் பார்ப்போம்.

தொழுகையின் ருக்னுகள் 14.(أركان الصلاة)

1) பர்ளான தொழுகையில் நின்று தொழுவது.

ஆதாரம் : 1) **وَأَمَّا لِلَّهِ قَائِمِينَ**

“மேலும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்களாக நில்லுங்கள்” (குர்ஆன்: 2:238)

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ فَسَأَلْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنِ الصَّلَاةِ فَقَالَ

(صَلَّ قَائِمًا ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ) (صحيح بخاري)

2) நின்றவாறு தொழுங்கள்.அதற்கு இயலவில்லையெனில் உட்கார்ந்தவாறோ, அதற்கும் இயலவில்லையெனில் படுத்தவாறோ தொழுங்கள் என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: புகாரி 1117)

குறிப்பு: நோயினால் இயலாதோருக்கு உட்கார்ந்தோ,படுத்தவாறோ சக்திக்கேற்றவாறு தொழ அனுமதி இருக்கிறது.

3. தக்பீரத்துல் இஹ்ராம். (முதலாவது தக்பீர் கட்டுவது)

ஆதாரம்: **ثُمَّ اسْتَقْبَلِ الْقِبْلَةَ وَكَبِّرْ**

‘பின்னர் கிப்லாவை முன்னோக்கி தக்பீர் கட்டுங்கள்’ என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: இப்னுமாஜா-1113)

مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ

‘தொழுகையின் திறவு கோல் தூய்மையாகும். தக்பீர் கட்டுவது தொழுகையல்லாத செயல்களைத் தடுத்துவிடுகிறது. (அதாவது தொழுகையின் ஆரம்பம் தக்பீர் கட்டு வதாகும்) ஸலாம் கொடுப்பது தொழுகையை முடிப்பதாகும்.

அறிவிப்பவர்: அலீ(ரலிரலியல்லாஹு அன்ஹு)(ஆதாரம்: அபூ தாலுது618.

كان إذا قام اعتدل قائما ورفع يديه حتى يحاذي منكبيه . ثم قال الله أكبر

‘அல்லாஹு அக்பர்’ என்று கூறி தமது இரு காதுகளுக்கு நேராக இருகைகளையும் உயர்த்தி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தக்பீர் கட்டித் தொழுகையை துவங்குவார்கள்.

(ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்: அபூ கதாதா(ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்:அஹ்மத்,இப்னுமாஜா-280)

3. சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவது.

ஆதாரம் : **لَا صَلَاةَ لِمَنْ لَمْ يقرأ بِهَا حَتَّى الْكِبَابِ:**

நபி (ஸல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:- ‘ஃபாத்திஹத்துல் கிதாபு

ஓதாதவருக்கு தொழுகையே கிடையாது’

அறிவிப்பவர்: உப்பாதத் இப்னுஸ்ஸாமித் (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்:முஸ்லிம்-900)

எனவே ஒவ்வொரு ரகஅத்திலும் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவது கட்டாயமாகும். இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் பாத்திஹாவை

மெளனமாகக்கேட்டுக்கொண்டிருப்பதும் சப்தமிட்டு ஓதித் தொழாத தொழுகைகளிலும், தனித்து (முன்பரிதாக) தொழும் தொழுகைகளிலும் ஃபாத்திஹாவை ஒதுவதும் கட்டாயமாகும்.

(رُفْنٌ , مَأْمُومٌ , إمام - இமாம் : தொழுகை நடத்துபவர்.

மஃமூம் : பின்பற்றித்தொழுபவர். முன்ஃபரித் : தனித்துத் தொழுபவர்)

4. ஒவ்வொரு ரக்அத்திலும் ரகூவு செய்வது (عَوْر - குனிவது)

ஆதாரம்-1) : يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا நம்பிக்கை கொண்டோரே! நீங்கள்

(குனிந்து) ரகூவு செய்யுங்கள்.(பணிந்து) ஸஜ்தா செய்யுங்கள்.

(குர்ஆன்-22:77)

آثَارَم-2 رُكْعًا حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا

“நீங்கள் அமைதியாகும் வரை ரகூவு செய்யுங்கள்”

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: புகாரி: 793)

5. ரகூவிலிருந்து எழுந்து நிற்பது. (إِعْتِدَالًا)

ஆதாரம்: ثُمَّ ارْقُوعًا حَتَّى تَطْمَئِنَّ قَائِمًا பின்னர் ரகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக!

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: புகாரி: 793)

6. ஸுஜூது செய்வது (سُجُود - தலையை தரையில் வைத்து சாஷ்டாங்கம் செய்வது)

எழு உறுப்புகள் தரையில் படும்படியாக ஒவ்வொரு ரக்அத்களிலும் இரு ஸுஜூது செய்வது.

(அதாவது : (1) முன்னெற்றி (யும் மூக்குக்கும்) (2) முகம் (3) இருகைகள் 2,

(5) இரு முட்டுக்கால்கள்2, (6) இரு பாதங்கள் 2, மூக்கை தனியாகச் சொல்பவர்கள்

8 உறுப்புகள் என்பர்)

ஆதாரம் : 1) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا , நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்.

ஆதாரம் குர்ஆன் (22:77)

(صَلُوا كَمَا يُرِيدُونَ أُولَى (صحيح البخاري)

ஆதாரம்-2.)’என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்’ அறிவிப்பவர்: மாலிக்

இப்னு ஹுவைரித் (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: புகாரி,தாரமி,இப்னுசுஸைமா)

ஆதாரம்-3) ثُمَّ اسْجُدْ பின்னர் ஸுஜூது செய்யுங்கள்.

(ஆதாரம்: புகாரி ஹதீஸ் எண்-793)

7. ஸுஜூதிலிருந்து எழுவது. (الرف من السجود)

ஆதாரம் : 1) ثُمَّ ارْقُوعًا رَأْسًا பின்னர் ஸுஜூதிலிருந்து எழுங்கள்.

(ஆதாரம்: புகாரி ஹதீஸ் எண்-793)

وكان إذا رفع رأسه من السجود

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுஜூதிலிருந்து எழுந்திருத்தால் (சரியாக உட்காராமல் மீண்டும் ஸுஜூதுக்குச் செல்லமாட்டார்கள்)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

(ஆதாரம்: அபூதாலிபு, முஸ்லிம்)

8. இரு ஸுஜூதுகளுக்கிடையே அமர்வது. (الجلسة بين السجودتين)

وكان إذا رفع رأسه من السجود لم يسجد حتى يستوي قاعدا

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுஜூதிலிருந்து எழுந்திருத்தால் சரியாக

உட்காராமல் மீண்டும் ஸுஜூதுக்குச் செல்லமாட்டார்கள்)

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா)

(ஆதாரம்:அபூதாலூது, முஸ்லிம்)

9. எல்லாச் செயல்களிலும் அசைவின்றி அமைதியடைவது. (الطمانينة-என்னைத்)

ஆதாரம் : حَتَّى تَطْمَئِنَّ

‘(ஒவ்வொரு செயல்களிலும்) அமைதியடைவது.

(ஆதாரம்: புகாரி 793)

அவசரமாகத் தொழுவரின் தொழுகை இறைவனால் ஏற்கப்படுவதில்லை. அவ்வாறு தொழுத நாயகத்தோழரை மூன்று முறைகள் திருப்பித் தொழுமாறு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளையிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்). குறிப்பு: (தொழுகையில் நடுநிலை பேணுவது சுன்னத்தாகும்)

(ஆதாரம்: புகாரி 793)

10. எல்லா ருக்னுகளையும் வரிசையாகச் செய்வது. (الترتيب بين الأركان-தர்தீபு)

மேற் குறிப்பிட்ட இந்த ஹதீஸில் வரிசையாகவே ஒவ்வொரு செயலையும் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

(ஆதாரம் : புகாரி- 793)

11. அத்தஹிய்யாத்து ஓதுவது (அத்தஹ்ஹுது- التَّهْلُوت)

ஆதாரம் :

التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله (صحيح البخاري)

அத்தஹிய்யாத்தை கற்றுத்தந்துள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்

(ஆதாரம்: புகாரி,முஸ்லிம்,முஸ்னது ஷாஃபியீ,முவத்தா,தாரகத்னீ, இப்னு மாஜா,இப்னு ஹிப்பான்)

12. அத்தஹிய்யாத்திற்காக அமர்வது. (الجلوس- ال)

13. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதுவது(الصلاة على النبي)

ஸலவாத்: அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மது எனத்தொடங்கும் ஸலாத்தை இறுதிவரை ஓதுவது.

14. இறுதியாக இரு ஸலாம் கொடுப்பது (التسليمان)

ஆதாரம்: مِمَّا لَهَا التَّسْلِيمَ

தொழுகையை முடிப்பது ஸலாம் கொடுப்பதன் மூலமாகும்

(ஆதாரம் அபூதாலூது-618)

மேற்கூறிய பதினான்கு ருக்னுகள் (ஃபர்னுகள்) களில் ஒன்றை ‘வேண்டுமென்றோ மறந்தோ விட்டு விட்டால் தொழுகை கூடாது’.



www.bathusha.com
Tamil Islamic Online Radio 24h

உண்மையும் நன்மையும் உன்னிலும் என்னிலும் உண்டாகட்டும்
AL ALIM S.A.M.SEYED JAHAN MOWLANA HUSAINY JALALIY
BATHUSHA.COM